



டிசம்பர் 10 ஆம் தேதியன்று ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகம் நான்கு திறந்தவெளி பனிச்சறுக்கு வளையங்களைத் திறக்கவிருக்கிறது

சுகாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் அமலில் இருக்கும் மற்றும் முன்பதிவுகளும் அவசியம்.

ப்ராம்ப்ட்டன், ON (டிசம்பர் 9, 2020) – ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகமானது டிசம்பர் 10 ஆம் தேதி காலை 10 மணிக்கு நான்கு பனிச்சறுக்கு வளையங்களில் திறந்தவெளி ஸ்கேட்டிங் விளையாட்டை துவக்கி வைக்கிறது. இந்த அமைவிடங்களில் கோர் மெடோஸ் மூடப்பட்ட திறந்தவெளி ஸ்கேட்டிங் பனிச்சறுக்கு மைதானம் (Gore Meadows Covered Outdoor Skating Rink), சிங்வாகவ்ஸி பார்க் ஸ்கேட் ரிக்ரியேஷனல் ட்ரெயில் (Chinguacousy Park Skate Recreational Trail), கேஜ் பார்க் அவுட்டோர் ஸ்கேட்டிங் ஸ்கேட் ரிக்ரியேஷனல் ட்ரெயில் (Gage Park Outdoor Skating Recreational Trail), மற்றும் மவுண்ட் பிளஸண்ட் அவுட்டோர் ஸ்கேட்டிங் ரின்க் (Mount Pleasant Outdoor Skating Rink) ஆகியவை அடங்கும்.

சமூக ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு என்பதே நகர நிர்வாகத்தின் முதன்மை முன்னுரிமை கொண்ட விஷயமாகும், அதுவும் குறிப்பாக COVID-19 இன் போது. பீல் பப்ளிக் ஹெல்த் அமைப்பின் பரிந்துரைகளுக்கு இணங்க, பனிச்சறுக்கு மைதானங்களைப் பார்வையிடுவதற்கு என முன்பதிவு முறை முறை உள்ளது. இது கொள்திறன் தேவை அம்சங்கள் பூர்த்தி செய்யப்படுவதை உறுதி செய்வதோடு, தேவைப்படும்போது (தொற்று) தொடர்பு ஏற்பட்டதை தடமறிவதையும் சாத்தியமாக்கும்.

முன்பதிவினை 36 மணி நேரம் முன்பே செய்துகொள்ளலாம். குடியிருப்பாளர்கள் தங்களுக்கான இடத்தை இப்படி முன்பதிவு செய்து கொள்ளலாம்:

- cityofbrampton.perfectmind.com யில் ஆன்லைனில் பதிவுசெய்தல்
- 905.791.2240 யில் எங்கள் முன்பதிவு மையத்தை அழைத்தல்
- நகர எல்லைக்குள்ளாக Service Brampton ஐ 311 இல் அழைத்தல்

அனைத்து முன்பதிவுகளும் ஒரு மணி நேர கால அவகாசத்திற்கு மட்டுமே. பெற்றோர், பாதுகாவலர்கள் அல்லது ஸ்கேட்டர்களுடன் வருகிற மற்றவர்கள் உட்பட அனைத்து அதரவாளர்களுக்கும் இட ஒதுக்கீடு தேவை, ஆனால் பனிச்சறுக்கு வளையத்திற்குள் செல்ல முடியாது. ஆன்சைட் வரவேற்பு கூடாரத்தில் ஊழியர்களிடம் சரிபார்த்துக்கொள்ளும் வகையில், குடியிருப்பாளர்கள் தங்கள் ஸ்கேட் மைதானத்திற்கு 10 நிமிடங்களுக்கு முன்னமே வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். உங்கள் முன்பதிவை ரத்து செய்ய அவசியமானால், 905.791.2240 ஐ அழைக்கவும்.



BRAMPTON

Service and Information Update

கழிப்பறை வசதிகளும் கிடைக்கின்றன. கழிப்பறைகளுக்குள் முக கவசங்கள் அவசியமாகும். பனிச்சறுக்கு வளையத்திற்குள் உணவு அல்லது பானங்கள் அனுமதிக்கப்படமட்டாது.

மோசமான வானிலை காரணமாக பனிச்சறுக்கு வளையங்கள் மூடப்படுவதும் நிகழலாம். உங்கள் வருகைக்கு முன்னதாக தயவு செய்து பனிச்சறுக்கு வளையங்களின் நிலையை தெரிந்துகொள்ளவும்.

இந்த ஆண்டில் கூடுதலான பனிச்சறுக்கு வளையங்களை ஃப்ளவர் சிட்டி கம்யூனிட்டி கேம்பஸ் (Flower City Community Campus), வேல்லிப்ரூக் பார்க் (Valleybrook Park), மோர்ரிஸ் கெர்பெல் பார்க் (Morris Kerbel Park), மற்றும் ஏர்ன்ஸ்க்ளிஃப் பார்க் (Earnscliffe Park) ஆகிய இடங்களில் நகர நிர்வாகம் திறக்கும். இந்த பனிச்சறுக்கு வளையங்கள் டிசம்பர் மாத பிற்பகுதியில் திறக்கும்.

இயங்கும் நேரம், பனிச்சறுக்கு வளையத்தின் நிலை மற்றும் முன்பதிவு விபரங்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களுக்கும் வருகை புரியவும்: Brampton.ca/outdoorskating.

-30-

ஊடக தொடர்பு

மோனிக்கா துக்கல்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாய ஈடுபாடு

யுக்திரீதியான தகவல் தொடர்பு

ராம்ப்டன் நகரம்

905-874-3426 | Monika.Duggal@brampton.ca